



அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்பகம்

ஹதீஸ் குத்ஸ்கள் 40

தொகுப்பாளர் : அஷ்கைஷக் அஸ்ஹூர் யூஸுஃப் ஸீலானி

அழைப்பாளர் - அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்பகம், தமிழ் பிரிவு



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(01)

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يُرْوِيهِ عَنْ رَبِّهِ قَالَ إِذَا تَقَرَّبَ الْعَبْدُ
إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا،
وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا،
وَإِذَا أَتَانِي مَشِيًّا أَتَيْتُهُ هَرَوَلَةً.

நபி (ﷺ) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்.
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால்
நான் அவனை ஒரு முழும் அளவிற்கு நெருங்குகிறேன்.
அவன் என்னிடம் ஒரு முழும் அளவிற்கு நெருங்கினால் நான்
அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு
நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான்
அவனிடம் ஓடிச் செல்கிறேன்.

என அனஸ்(ரழி) அறிவித்தார். (புஹாரி 7536)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர்

இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(02)

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ
وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي
شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا
وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرَوَلَةً وَمَنْ لَقِينِي بِقُرَابِ الْأَرْضِ خَطِيئَةً
لَا يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன். யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழும் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழும் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன்.

இதை அபூதர் (ரஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5215



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(03)

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ قَالَ: لَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ
يَقُولَ إِنَّهُ خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.

நபி (ﷺ) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: '(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனூஸ் இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்' என்று சொல்வது எந்த அடியானுக்கும் தகாது. இவ்வாறு (யூனூஸ்) இப்னு மத்தா - மத்தாவின் புதல்வர் யூனூஸ் என) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், (புஹாரி 7539).



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(04)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
اللَّهُ تَعَالَى يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ
وَأَنَا الدَّهْرُ بِيَدِي الْأَمْرُ أَقْلُبُ اللَّيْلَ وَالنَّهَارَ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

‘ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்.

அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்)

ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும் உள்ளது.

நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு

வருகிறேன்’ என்று அல்லாஹ் கூறினான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(05)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :

خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَلَمَّا فَرَّغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ فَقَالَ مَهْ قَالَتْ
هَذَا مَقَامُ الْعَائِدِ بِكَ مِنَ الْقَطِيعَةِ فَقَالَ أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ
مَنْ وَصَلَكَ وَأَقْطَعَ مَنْ قَطَعَكَ قَالَتْ بَلَى يَا رَبِّ قَالَ فَذَلِكَ
لِكَ ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ { فَهَلْ عَسَيْتُمْ أَنْ تُلَئِمْتُمْ أَنْ تُفْسِدُوا
فِي الْأَرْضِ وَتُقْطَعُوا أَرْحَامَكُمْ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் சற்று பொறு' என்றான். 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்றது உறவு. உடனே அல்லாஹ் 'உறவே! உன்னைப் பேணி நடந்து கொள்வனோடும் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்றது உறவு. 'இது உனக்காக நடக்கும்' என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபு ஹுரைரா(ரலி) அவர்கள் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபு ஹுரைரா(ரழி) அவர்கள், (புஹாரி 7491)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(06)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
قَالَ اللَّهُ أَعَدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ،
وَلَا أذُنٌ سَمِعَتْ ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’
‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணூம்
பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத,
எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத
இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி
வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(07)

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
مُطِرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ :
قَالَ اللَّهُ أَصْبَحَ مِنْ عِبَادِي كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِي.

நபி (ﷺ) அவர்களின் காலத்தில் (ஒரு நாள்)

மழைபொழிந்தது. அப்போது அவர்கள்,

'என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும்

இருக்கிறான்; என்னை நம்புகிறவனும் இருக்கிறான்

என்று அல்லாஹ் கூறினான்' என்றார்கள்



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீபைகள்
(08)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
قَالَ اللَّهُ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப்

பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப

அவனிடம் நான் நடந்து கொள்வேன்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(09)

عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ

أن رسول صلي الله عليه وسلم قال:

يقولُ اللهُ تَعَالَى: ما لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ،

إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا

ثُمَّ اخْتَسَبَهُ، إِلَّا الْجَنَّةَ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள

என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின்

உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை

நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு

நான் வழங்கும் பிரதிபிரதிபலனாக இருக்கும்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(10)

عن أبي هريرة رضي الله عنه قال :

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :

إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا ، وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا - فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ،
وَرُبَّمَا قَالَ أَصَبْتُ - فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعْلِمَ عَبْدِي أَنَّ لَهُ
رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ
ثُمَّ أَصَابَ ذَنْبًا ، أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ، أَوْ أَصَبْتُ
آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعْلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ
غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا ،
وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا- قَالَ : قَالَ رَبِّ أَصَبْتُ ، أَوْ أَذْنَبْتُ
آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعْلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ
وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي - ثَلَاثًا - فَلْيَعْمَلْ مَا شَاءَ .



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(10)

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள் 'ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் என்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்' என்று சொன்னான்.

அபு ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 7507)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(11)

عن أبي هريرة رضي الله عنه

أن رسول الله صلى الله عليه وسلم قال :

إن الله يقول يوم القيامة: أين المتحابون بجلالي،

اليوم أظلمهم في ظلي يوم لا ظل إلا ظلي.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில், 'என்னைக்

கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர்

நேசித்துக்கொண்டவர்கள் எங்கே?

எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத

இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது

நிழலில் நிழலளிக்கிறேன்' என்று கூறுவான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(12)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا
فَإِنْ عَمِلَهَا فَانْكُتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَانْكُتُبُوهَا لَهُ
حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلَهَا فَانْكُتُبُوهَا لَهُ حَسَنَةً فَإِنْ
عَمِلَهَا فَانْكُتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِئَةٍ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு
தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை
அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள்.

அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள்.

அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு

ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள்.

அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும்

கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள்.

அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு

பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அபு ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 7501)



مجمع
الاستشارة
والتوجيه
الإسلامي

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(13)

عن ابن عباس رَضِيَ اللهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللهُ:
كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي، وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ،
فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَرَعَمَ أَيُّ لَّا أَقْدِرُ أَنْ أُعِيدَهُ كَمَا كَانَ،
وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ، فَقَوْلُهُ لِي وَلَدٌ، فَسُبْحَانِي أَنْ أَتَّخِذَ صَاحِبَةً أَوْ وَلَدًا.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, 'அவனை நான் முன்பிருந்தது போன்றே முண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, 'எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்' என்று அல்லாஹ் கூறினான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(14)

عن أبي هريرة رضي الله عنه

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ:
أَنْفِقْ أَنْفِقْ عَلَيْكَ، وَقَالَ: يَدُ اللَّهِ مَلَأَى لَا تَغِيضُهَا نَفَقَةٌ سَحَاءُ اللَّيْلِ
وَالنَّهَارِ، وَقَالَ: أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَالْأَرْضَ، فَإِنَّهُ لَمْ
يَغْضُ مَا فِي يَدِهِ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَبِيَدِهِ الْمِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், 'நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவுசெய்வேன்' என்று சொன்னான். மேலும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்ட எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிட வில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

என அபு ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 4684)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(15)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
قَالَ اللَّهُ إِذَا أَحَبَّ عَبْدِي لِقَائِي أَحَبَّتْ لِقَاءَهُ ،
وَإِذَا كَرِهَ لِقَائِي كَرِهَتْ لِقَاءَهُ .

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைச்
சந்திக்க விரும்பினால் நானும் அவனைச் சந்திக்க
விரும்புகிறேன். அவன் என்னைச் சந்திப்பதை
வெறுத்தால் நானும் அவனைச்
சந்திப்பதை வெறுக்கிறேன்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர்

இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(16)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ:
يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدِّي، قَالَ:
يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ:
أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدَّهُ،
أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي
عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطَعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ:
يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ:
أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطَعَمَكَ عَبْدِي فُلَانٌ،
فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أُطْعِمْتَهُ لَوَجَدْتَنِي
ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي،
قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ:
اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ،
أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَنِي ذَلِكَ عِنْدِي.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(16)

தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), 'ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?' என்று கேட்பான். அதற்கு மனிதன், 'என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், 'உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்' என்று கூறுவான். மேலும் அல்லாஹ், 'ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை' என்பான். அதற்கு மனிதன், 'என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், 'உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான்.'



அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(16)

ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்:
அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ
கண்டிருப்பாய்' என்று கூறுவான். மேலும் 'ஆதமின் மகனே!
(மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன்.
ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை' என்று அல்லாஹ்
கூறுவான். அதற்கு மனிதன், 'என் இறைவா! நீயோ
அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு
தண்ணீர் தர இயலும்?' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், 'என்
அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர்
கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை.
தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர்
கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'
என்று கூறுவான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர்

இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்

(17)

عن أبي هريرة رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم
الملائكة يتعاقبون ملائكة بالليل، وملائكة بالنهار،
ويجتمعون في صلاة الفجر، وصلاة العصر، ثم يعرج إليه
الذين باتوا فيكم، فيسألهم وهو أعلم، فيقول: كيف تركتكم عبادي،
فيقولون: تركناهم يصلون، وأتيناهم يصلون.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில
வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள்.
ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும்
ஒன்று சேருகிறார்கள். பிறகு, அல்லாஹ் - அவனோ மிகவும்
அறிந்தவன் - அவர்களிடம், 'புமியிலுள்ள) என் அடியார்களை
எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?' என்று கேட்பான். அதற்கு
அவ்வானவர்கள், 'அவர்களை உன்னைத் தொழுகிற நிலையில்
விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த
நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்'
என்று பதிலளிப்பார்கள்.

என அபு ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 3223)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(18)

عن أبي هريرة رضي الله عنه،
عن النبي رسول الله صلى الله عليه وسلم
يرويه عن ربكم قال لكل عمل كفارة
والصوم لي وأنا أجزي به ولخلاف
فم الصائم أطيب عند الله من ريح المسك.

நபி (ﷺ) அவர்கள் உங்களுடைய

இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகிறான்:

ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு.

நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும்.

நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன்.

நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி

வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(19)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ رَجُلٌ
جَرَادٍ مِنْ ذَهَبٍ فَجَعَلَ يَحْتِي فِي ثَوْبِهِ
فَنَادَى رَبَّهُ يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى
قَالَ بَلَى يَا رَبِّ وَلَكِنْ لَا غِنَى لِي عَنْ بَرَكَتِكَ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

(இறைத் தூதர்) அய்யூப்(அலை) அவர்கள் திறந்த மேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்களின் மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தங்களின் ஆடையில் அள்ளத் தொடங்கினார்கள். அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து, 'அய்யூப்! நீங்கள் பார்க்கிற இந்தத் தங்கக் கால் உங்களுக்குத் தேவைப்படாத அளவிற்கு உங்களை நான் செல்வராக ஆக்கியிருக்கவில்லையா?' என்று கேட்க, அவர்கள் 'ஆம். என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!' என்று பதிலளித்தார்கள்.

அயூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 3391)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(20)

عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ قَالَ :
سمعت النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول:
قَالَ اللهُ عزَّ وجلَّ: وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ
يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا
حَبَّةً أَوْ شَعِيرَةً.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
வல்லோனும் உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை
விடப் பெரிய அக்கிரமக்காரன் யார் இருக்க முடியும்?
இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும்.
அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு
வாற்கோதுமையேனும் படைத்துக்காட்டட்டும்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(21)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
"قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعِظْمَةُ إِزَارِي،
فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، قَذَفْتُهُ فِي النَّارِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மகத்துவமிக்க அல்லாஹ் கூறினான்
கண்ணியம் எனது கீழாடையாகும்.
பெருமை எனது மேலாடையாகும்.
ஆகவே யார் அவற்றில் ஒன்றை கலட்ட
முனைகிறானோ அவனை
நரகில் போட்டு விடுவேன்.



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(22)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
إِنَّ اللَّهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتِيهِ فَصَبَرَ
عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ يُرِيدُ عَيْنِيهِ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

‘ அல்லாஹ் கூறினான்: நான் என் அடியானை,
அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை
(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை
காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை
நான் அவனுக்கு வழங்குவேன். (‘அவனுடைய
பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்’ என்பது) அவரின்
இரண்டு கண்களைக் குறிக்கும்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(23)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ يَقُولُونَ

لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ

وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أُعْطِينَا مَا لَمْ نُعْطِ أَحَدًا مِنْ

خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا :

يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أَحِلُّ عَلَيْكُمْ

رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(23)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான்.

இதை அபூசயீத் அல்குதர் (ரஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புஹாரி 6549).



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர்

இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீபைகள்

(24)

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَرْفَعُهُ أَنَّ اللَّهَ يَقُولُ لَأَهْوَنَ أَهْلِ
النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ
قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ
فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشُّرْكَ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுவாரிடம், 'பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், 'ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், 'நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்)

இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை - எனக்கு

(எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை

உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை

அணுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர

வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை' என்று கூறுவான்.

என அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (புஹாரி 3334).



مجمع
الاستشارة
والتوعية
بالتعاليم
الإسلامية

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(25)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்,
'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது'
என்று சொன்னான்.

இதை அபு ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5308).



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(26)

عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ عن النبي
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقْبِضُ اللهُ الْأَرْضَ
يَوْمَ الْقِيَامَةِ، وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ:
أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الْأَرْضِ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய
கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத்
தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்;
பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’
என்று கேட்பான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(27)

عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ عن النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
إِذَا أَحَبَّ اللهُ الْعَبْدَ نَادَى جِبْرِيْلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحْبِبْهُ،
فِيحِبُّهُ جِبْرِيْلُ، فَيُنَادِي جِبْرِيْلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ
فُلَانًا فَأَحْبِبُوهُ، فَيَحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوَضَّعُ لَهُ الْقَبُورُ فِي الْأَرْضِ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல்(அலை)

அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்.

எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!' என்று கூறுவான்.

எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம்,

'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை

நேசியுங்கள்' என்று அறிவிப்பார்கள். உடனே,

விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு

அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

என அபு ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 3209)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(28)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدْعُ شَهْوَتَهُ وَأَكَلَهُ وَشُرْبَهُ
مِنْ أَجْلِي وَالصَّوْمُ جُنَّةٌ وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ
يَلْقَى رَبَّهُ وَلِخُلُوفٍ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகிறார்’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கம் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.

என அபு ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புஹாரி 7492)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(29)

عن أبي هريرة رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداجٌ ثلاثاً غير تمام. فقيل لأبي هريرة: إنا نكُون وراء الإمام؟ فقال: اقرأ بها في نفسك؛ فإني سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: قال الله تعالى: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ}، قَالَ اللَّهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ}، قَالَ اللَّهُ تَعَالَى: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ: {مَالِكِ يَوْمِ الدِّينِ}، قَالَ: مَجَّدَنِي عَبْدِي، وَقَالَ مَرَّةً فَوْضَ إِلَيَّ عَبْدِي، فَإِذَا قَالَ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} قَالَ: هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ.



مجلس
التشاورى
الإسلامى
والتقى
بالتقى

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(29)

அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை

(எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஒதாமல்

தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்;

நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம்

நாங்கள் இமாமகூப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம்

(அப்போதுமா ஒத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

அதை உங்களுடைய மனதில் ஒதிக்கொள்ளுங்கள். ஏனெனில்,

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

கூறினார்கள்: தொழுகை(யில் ஒதப்படும் அல்ஃபாத்திஹா

அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே

(துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன்.

என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான்

அல்லாஹ்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின்

அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் (முஸ்லிம் 655)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(29)

சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான்

என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான்.

அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்;

நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான

அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று

கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி)

என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக்

கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள்

சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம்

ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.) மேலும்,

அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஃன்

(உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள்

உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது

எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என்

அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.

அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன்

அன்அம்தத் அலைஹிம், ஃகைகரில் மஃக்ளுபி அலைஹிம்

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் (முஸ்லிம் 655)



அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(29)

வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக.

அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி.

உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல;
வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ்

இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன்
கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். (அறிவிப்பாளர்களில்

ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அலாஉ பின் அப்தீர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்)

அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது
இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க
நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ்

குறித்து அன்னாரிடம் கேட்டேன்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(30)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ يَا آدَمُ فَيَقُولُ
لَبَّيْكَ وَسَعْدَيْكَ فَيَنَادِي بِصَوْتٍ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَخْرُجَ
مِنْ ذُرِّيَّتِكَ بَعَثًا إِلَى النَّارِ .

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ், (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி),
‘ஆதமே!’ என்று அழைப்பான். ஆதம்(அலை) அவர்கள்,
‘இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடு! காத்திருக்கிறேன்’
என்று சொல்வார்கள். அப்போது உரத்த குரலில் ‘உங்கள்
சந்ததியினரிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்ட
இருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப்
பிரித்தீடுமாறு அல்லாஹ் உங்களுக்குக்
கட்டளையிடுகிறான்’ என அறிவிக்கப்படும்.

என அபூசயீத் அல்குதரீ (ரழி) அறிவித்தார். (புஹாரி 7483)



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதூப்கள்
(31)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ،

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ
الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى أَخْرَجُوا مَنْ
كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيْمَانٍ فَيُخْرَجُونَ
مِنْهَا قَدْ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ، أَوْ الْحَيَاةِ شَكَّ
مَالِكٌ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحَبَّةُ فِي جَانِبِ السَّيْلِ أَلَمْ
تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً.

மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க
வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும்
நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில்
கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை

என அபு ஸயீதுல் குதூபி (ரஹி) அறிவித்தார். (புஹாரி 22)



அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(31)

இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(32)

عن أبي هريرة رَضِيَ اللهُ عَنْهُ قَالَ :
قال رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللهَ قَالَ :
مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ، وَمَا تَقَرَّبَ
إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ،
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ،
فَإِذَا أَحَبَبْتُهُ : كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ
الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي
يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لِأَعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي
لَأُعِيدَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ
نَفْسِ الْمُؤْمِنِ، يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(32)

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(33)

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَوِي عَنْ
رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى « إِنِّي حَرَمْتُ عَلَى نَفْسِي الظُّلْمَ
وَعَلَى عِبَادِي فَلَا تَظَالَمُوا

நபி (ﷺ) அவர்கள்

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு
சுறியதாக அறிவித்தார்கள்: அநீதியிழைப்பதை
எனக்கும், எனது அடியார்களுக்கும் நான் தடை
செய்து விட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர்
அநீதியிழைக்காதீர்கள்.

அபூதர் (ரஹி) அவர்கள் அறிவித்தார். முஸ்லிம் 6740



مجمع الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீபைகள்
(34)

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
إِنَّ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةِ ، وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنَ النَّارِ
رَجُلٌ يَخْرُجُ حَبْوًا ، فَيَقُولُ لَهُ رَبُّهُ : ادْخُلِ الْجَنَّةَ ، فَيَقُولُ : رَبِّ الْجَنَّةِ
مَلَأَى ، فَيَقُولُ لَهُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ، فَكُلُّ ذَلِكَ يُعِيدُ عَلَيْهِ الْجَنَّةَ
مَلَأَى ، فَيَقُولُ : إِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا عَشْرَ مَرَّاتٍ .

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்

சொர்க்கவாசிகளில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவரும்,
நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவரும்
யாரென்றால், தவழ்ந்தபடி வெளியேறுகிற ஒரு மனிதராவார்.
அப்போது அவரின் இறைவன் 'சொர்க்கத்தில் நுழைந்துகொள்'
என்று அவரிடம் சொல்வான். அதற்கு அவர் 'என் இறைவா!
சொர்க்கம் நிரம்பிவிட்டது' என்று பதில் சொல்வார்.
இவ்வாறு அவரிடம் மூன்று முறை இறைவன் சொல்வான்.
ஒவ்வொரு முறையும் அம்மனிதர் சொர்க்கம் நிரம்பிவிட்டது
என்றே அல்லாஹ்விடம் கூறுவார். பின்னர் அல்லாஹ்
'உலகத்தைப் போன்று பத்து மடங்கு இடம் (சொர்க்கத்தில்)
உனக்குண்டு' என்று சொல்வான்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரஹி) அறிவித்தார். (புஹாரி 7511)



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(35)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ
وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ
اللَّيْلِ الْآخِرُ فَيَقُولُ : مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ
يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ .

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்'

உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வொரு
இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது
கீழ்வானிற்கு இறங்கி வந்து, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால்
அவரின் பிரார்த்தனையை நான் ஏற்கிறேன்.

என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன்.

என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை

நான் மன்னிக்கிறேன்' என்று கூறுகிறான்.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(36)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى
أَنَا أَعْنَى الشُّرَكَاءِ عَنِ الشُّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ
فِيهِ مَعِيَ غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكُهُ.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்:

நான் இணையாளர்களைவிட்டும் இணை

கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன்.

யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி

(எனக்காகவும் பிறருக்காகவும்)

நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது

இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.

இதை அபு ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5708).



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(37)

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله
صلى الله عليه وسلم : إن الله ليرفعُ الدرجةَ
للعبدِ الصالحِ في الجنةِ فيقولُ يا ربُّ من أين لي
هذا فيقولُ باستغفارٍ ولدك لك .

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

ஸாலிஹா ஓர் அடியானின் அந்தஸ்தை
அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்த்தும் போது,
எனது ரப்பே இது எனக்கு எங்கிருந்து
எனக் கேட்பான். இது உனது பிள்ளை
உனக்கு செய்த இஸ்திஃபாராகும்.

என பதிலளிப்பான்



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(38)

أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ:
كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ فِي النَّجْوَى؟ قَالَ: يَدْنُو أَحَدُكُمْ مِنْ رَبِّهِ حَتَّى
يَضَعَ كَنْفَهُ عَلَيْهِ، فَيَقُولُ: عَمِلْتَ كَذَا وَكَذَا؟ فَيَقُولُ:
نَعَمْ، وَيَقُولُ: عَمِلْتَ كَذَا وَكَذَا، فَيَقُولُ: نَعَمْ،
فَيُقَرِّرُهُ، ثُمَّ يَقُولُ: إِنِّي سَتَرْتُ عَلَيْكَ فِي الدُّنْيَا،
فَأَنَا أَعْفِرُهَا لَكَ الْيَوْمَ.

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், '(மறுமை நாளில்
அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே

நடைபெறும்) இரகசிய உரையாடல் குறித்து

இறைத்தூதர் (ﷺ) அவர்களிடமிருந்து என்ன



அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(38)

செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு

இப்னு உமர்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். எந்த அளவிற்கென்றால்

இறைவன் தன் திரையை அவரின் மீது போட்டு

(அவரை மறைத்து) விடுவான். அப்போது இறைவன்,

‘நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’

என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்பார். இறைவன்

(மீண்டும்) ‘இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’

என்று கேட்பான். அப்போதும் அவர், ‘ஆம்’ என்று கூறி

(தம் பாவச்) செயல்களை ஒப்புக் கொள்வார்.

பிறகு அவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான்

(பிறருக்குத் தெரியாமல்) மறைத்திருந்தேன். இன்று உனக்கு

அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான்’

என்று இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீப்கள்
(39)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ « قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِنَّ أُمَّتَكَ لَا يَزَالُونَ يَقُولُونَ مَا كَذَبَا مَا كَذَبَا حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ خَلَقَ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهُ » .

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ்

(என்னிடம் பின்வருமாறு) கூறினான்: உம்முடைய

சமுதாயத்தார் (உம்மிடம்), 'இது என்ன (இதைப்

படைத்தவர் யார்)? இது என்ன (இதைப் படைத்தவர் யார்)?

' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் 'இதோ!

அல்லாஹ்தான் படைப்பினங்களைப் படைத்தான்.

அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?' என்றும் கேட்பார்கள்.

இதை அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 217)



مجمع الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

ஹதீஸ்
குதீஸ்கள்
(40)

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ « إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ
دَفَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ
نَصْرَانِيًّا فَيَقُولُ هَذَا فَكَأَنَّكَ مِنَ النَّارِ » .

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை
நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ
அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, 'இவன்தான்
உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்'
என்று சொல்வான்.